



Public Notice for Compulsory Delisting of equity shares of Companies in terms of Regulation 32 (3) of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021

In terms of Regulation 32 (3) of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021 (Delisting Regulations) and as per rules made under Section 21A of the Securities Contracts (Regulation) Act, 1956 and the Rules, Bye-Laws, and Regulations of National Stock Exchange of India Limited ("the Exchange"), **NOTICE** is hereby given that the Exchange proposes to delist undermentioned 2 companies as the said companies have, inter alia, made out grounds for delisting of their securities, i.e., the trading in the securities of the said companies has been under suspension for more than six months on account of liquidation.

The Exchange has issued show cause notices to the companies at their last known address and registered email address as per the Exchange records, asking the said companies to **SHOW CAUSE** as to why the equity shares of the Company should not be compulsorily delisted from the Exchange. The list of these companies along with their last known address as per the Exchange records, are given below:

Sr. No.	Company Name	*Registered Address of the Company
1	Nitin Fire Protection Industries Limited#	501, Delta Technology Street, Nirrandi Gardens, Powai, Mumbai-400076
2	Cox & Kings Limited#	Turner Morrison Building, 1st Floor, 16 Bank Street, Fort, Mumbai-400001

* Addresses available as per the records of the Exchange.

These companies are under liquidation; therefore, the consequences of Regulation 34 of Delisting Regulations will not apply to these companies.

The consequences of compulsory delisting include the following:

- The above companies will be ceased to be listed on the Stock Exchange. These companies will be removed from the dissemination board of the Stock Exchange.

- In terms of Regulation 34 of Delisting Regulations,

- the delisted Company, its whole-time directors, persons responsible for ensuring compliance with the securities laws, its promoters, and the companies which are promoted by any of them shall not directly or indirectly access the securities market or seek listing of any equity shares or act as an intermediary in the securities market for a period of ten years from the date of such delisting.
- In case of a company whose fair value is positive -
 - such a company and the depositories shall not effect transfer, by way of sale, pledge, etc., of any of the equity shares held by the promoters / promoter group and the corporate benefits like dividend, rights, bonus shares, split, etc. shall be frozen for all the equity shares held by the promoters / promoter group, till the promoters of such Company provide an exit option to the public shareholders in compliance with sub-regulation (4) of regulation 33 of these regulations, as certified by the relevant recognized stock exchange;
 - the promoters, whole-time directors, and person(s) responsible for ensuring compliance with the securities laws, of the compulsorily delisted Company shall also not be eligible to become directors of any listed company till the exit option as mentioned in clause (a) is provided.

In terms of Regulation 33 of Delisting Regulations,

- Where the equity shares of a company are delisted by a recognised stock exchange, the recognised stock exchange shall appoint an independent valuer(s) who shall determine the fair value of the delisted equity shares.
- The recognised stock exchange shall form a Panel of expert valuers and from the said Panel, the valuer(s) for the purposes of sub-regulation (3) shall be appointed.
- The value of the delisted equity shares shall be determined by the valuer(s) having regard to the factors mentioned in sub-regulation (2) of regulation 20 of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021.
- The promoter(s) of the Company shall acquire the delisted equity shares from the public shareholders by paying them the value determined by the valuer, within three months of the date of delisting from the recognised stock exchange, subject to the option of the public shareholders to retain their shares.
- The promoter shall be liable to pay interest at the rate of ten percent per annum to all the shareholders, who offer their shares under the compulsory delisting offer, if the price payable in terms of sub-regulation (3) of regulation 33 is not paid to all the shareholders within the time specified under sub-regulation (4) of regulation 33.

These companies are under liquidation and hence:

- The provisions of SEBI circular no. SEBI/HO/CFD/DCR/CIR/P/2016/81 dated September 07, 2016, do not apply to this company.
- For companies under liquidation the following directions have been received from SEBI in the matter:
 - If a company has been compulsorily delisted before the appointment of provisional liquidator or the order of winding-up, then the restriction provided under Regulation 34 of Delisting Regulations shall be applicable.
 - If a company has not been compulsorily delisted before the appointment of provisional liquidator or the order of winding-up, the process of delisting will happen by operation of law and the restriction under Regulation 34 of Delisting Regulations shall not be applicable.

Any person who may be aggrieved by the proposed delisting may make representation, if any, to the Delisting Committee of the Exchange in writing on or before November 25, 2022.

The representation(s) with complete contact details of the person(s) making a representation(s) should be addressed to:

The Delisting Committee, Enforcement Department, National Stock Exchange of India Limited, Exchange Plaza, C-1, Block-G, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai 400 051. Contact no: +91 22 26598100 (23462), E-mail: dl-insp-enf-delisting@nse.co.in.

Place: Mumbai Date: November 03, 2022



Regd. Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116. Email ID: sectl@wsigroup.in ; Website: www.wsindustries.in/KYC

NOTICE FOR THE EXTRA-ORDINARY GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE (VC) OR OTHER AUDIO VISUAL MEANS (OAVM) AND E-VOTING INFORMATION

Notice is hereby given that

- The Extra-Ordinary General Meeting of the Company will be held on **Thursday, the 24th November 2022, at 3.30 P.M. IST** through **Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM)** to transact the business as set out in the Notice dated 28th October 2022 of the EGM.
- The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its Circular No. 2/2022 dated May 5, 2022, General Circular No. 02 / 2021 dated January 13, 2021 read with General Circular No. 20 / 2020, General Circulars No. 17 / 2020 and 14 / 2020 dated May 5, 2020, April 13, 2020 and April 8, 2020, respectively (collectively referred to as "MCA Circulars"), read with Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 and Circular number SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively issued by the Securities and Exchange Board of India (SEBI), permitted the holding of the Extra-Ordinary General Meeting ("EGM") through VC / OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act, 2013 ("Act"), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and MCA/SEBI Circulars, the Extra-Ordinary General Meeting of the Company is being held through VC / OAVM.

3. In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 and Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended by the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Listing Regulations, the Company is pleased to provide its members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date being 17th November 2022, with facility of e-voting ("remote e-voting") for the EGM, through electronic services provided by National Securities Depository Ltd. (NSDL) to enable them to cast their vote on all the resolutions as set out in the said Notice. All the members are informed that:

- All the Business as set out in the Notice dated 28th October 2022 may be transacted through electronic means by remote e-voting.
- The Notice convening the Extra-Ordinary General Meeting was sent in electronic form on 2nd November 2022 to those Members of the company whose email addresses are registered with the company/Depository Participants and physical copy to all members appearing in the Register of members as on 28th October 2022.
- The date and time of commencement of remote e-voting: **21st November 2022 at 9.00 AM.**
- The date and time of end of remote e-voting: **23rd November 2022 at 5.00 PM.**
- The **cut-off date** for determining the eligibility to vote by remote e-voting or at the EGM and determination of e-voting rights: **17th November 2022.**
- Those persons who have acquired shares and have become members of the Company after the dispatch of Notice of EGM through electronic form and holding shares as of the cut-off date i.e. 17th November 2022, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in or yuvraj@integratedindia.in. However, if you are already registered with NSDL for remote e-voting then you can use your existing user ID and password for casting your vote.
- Shareholders who would like to express their views/have questions may send their questions in advance least 7 (seven) days prior to the meeting i.e. on or before 17th November 2022 mentioning their name, Demat account number/folio number, email id, mobile number at sectl@wsigroup.in. The same will be replied by the company suitably at the EGM.
- The remote e-voting module shall be disabled by NSDL for voting after 5.00 PM on 23rd November 2022. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently.
- Only those Members/Shareholders, who will be present in the EGM through VC/OVAM facility and have not casted their vote on the Resolutions through remote e-voting and are not barred from doing so, shall be eligible to vote through e-voting system in the EGM.
- A member may participate in the EGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again at the EGM.
- The attendance of the members attending the EGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Companies Act, 2013.
- Members whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting at the EGM.
- Website address of the Company, where Notice of EGM is displayed: www.wsindustries.in/KYC and also on the website of Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of National Securities Depository Limited (NSDL), agency for providing the Remote e-Voting facility i.e. <https://www.evoting.nsdl.com>.
- In case of any queries, members may refer the Frequently Asked Questions (FAQs) for members and remote e-voting user manual for members available at the Downloads section of www.evoting.nsdl.com or call on toll free no: 1800 1020 990 and 1800 22 44 30.
- The Company has appointed Mrs. Lakshmmi Subramanian, Practicing Company Secretary as the scrutinizer for conducting the remote e-voting and also e-voting process during the EGM in a fair and transparent manner.
- Contact details of the person responsible to address the grievances connected with remote e-voting - Mr. B. Swaminathan, Company Secretary, Address : 108, Mount Poonamallee Road, Porur, Chennai 600 116. Email Id: sectl@wsigroup.in.
- Please keep your updated email ID registered with the RTA/ your Depository Participant to receive timely communication.

By Order of the Board of Directors of W.S. Industries (India) Limited
B. Swaminathan
 Company Secretary

Place : Chennai
 Date : 3rd November, 2022

POST OFFER PUBLIC ANNOUNCEMENT

SHREESHAY ENGINEERS LIMITED

Corporate Identification Number (CIN): L67190MH1995PLC087145

Registered Office: 501, Kailas Plaza, V.B. Lane, Ghatkopar East, Mumbai - 400 077

Contact No: 022 - 2508 2300 Website: www.shreeshay.com E-mail Id: info@shreeshay.com

OPEN OFFER FOR ACQUISITION OF 34,33,000 (THIRTY FOUR LAKHS THIRTY THREE THOUSAND ONLY) FULLY PAID UP EQUITY SHARES OF ₹ 10/- EACH FROM THE SHAREHOLDERS OF SHREESHAY ENGINEERS LIMITED ("SHREESHAY" / "TARGET COMPANY") BY JIGNESH THOBHANI ("ACQUIRER") (HEREIN AFTER REFER TO AS "ACQUIRER") PURSUANT TO AND IN COMPLIANCE WITH REGULATIONS 3(1) & 4 OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011, AS AMENDED ("SEBI (SAST) REGULATIONS").

This Post Offer Advertisement is being issued by Aryaman Financial Services Limited, the Manager to the Offer ("Manager"), on behalf of the Acquirer, in compliance with Regulation 18 (12) of the Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011, as amended ("SEBI (SAST) Regulations, 2011") in respect of Open Offer ("Offer") to acquire 34,33,000 (Thirty Four Lakhs Thirty Three Thousand) Equity Shares of ₹ 10/- each, being constituting 26.00% of the Target Company on a fully diluted basis at a price of ₹ 42/- (Rupees Forty Two Only) ("Offer Price"). This Post Offer Public Announcement is to be read with Public Announcement dated August 24, 2022 ("PA") along with the Detailed Public Statement ("DPS") published on August 31, 2022 in Business Standard (English - All Editions), Business Standard (Hindi - All Editions) and Pratahkal (Marathi - Mumbai Edition) with respect to the aforementioned Offer.

1	Name of the Target Company	Shreeshay Engineers Limited			
2	Name of the Acquirer and PAC	Acquirer: Jignesh Thobhani PAC: Nil			
3	Name of the Manager to the Offer	Aryaman Financial Services Limited			
4	Name of the Registrar to the Offer	Bigshare Services Private Limited			
5	Offer Details				
(a)	Date of Opening of the Offer	October 17, 2022 (Monday)			
(b)	Date of Closure of the Offer	November 01, 2022 (Tuesday)			
6	Last Date of Payment of Consideration	No shares were tendered; hence no payment has been made.			
7	Details of Acquisition	Proposed in the Offer Document		Actual	
7.1	Offer Price	₹42/-		₹42/-	
7.2	Aggregate number of shares tendered	34,33,000 ^(a)		Nil	
7.3	Aggregate number of shares accepted	34,33,000 ^(a)		Nil	
7.4	Size of the Offer (Number of shares multiplied by offer price per share)	₹14,41,86,000/-		₹Nil	
		Number	In %	Number	In %
7.5	Shareholding of the Acquirers along with PAC/deemed PAC before Agreements / Public Announcement	48,000	0.36%	48,000	0.36%
7.6	Shares Acquired by way of Agreements	96,03,396	72.73%	96,03,396 ^(b)	72.73% ^(b)
7.7	Shares Acquired by way of Open Offer	34,33,000 ^(a)	26.00% ^(a)	Nil	Nil
7.8	Shares acquired after Detailed Public Statement	Nil	Nil	Nil	Nil
7.9	Post Offer Shareholding of Acquirer along with PAC/deemed PAC	1,30,84,396 ^(a)	99.10% ^(a)	96,51,396 ^(b)	73.10% ^(b)
7.10	Pre & Post offer shareholding of the Public	Pre Offer	Post Offer	Pre Offer	Post Offer
	Number	35,52,000	1,19,000	35,52,000	35,52,000 ^(c)
	In %	26.90%	0.90%	26.90%	26.90% ^(c)

Note:

- Assuming full acceptance under the Open Offer.
- The Acquirer shall complete the transaction under Share Purchase Agreement within 30 days from the date of this announcement.
- No shares were tendered in the Open Offer and hence there are no changes in the shareholding of the public category.

Capitalized terms used in this announcement, but not defined, shall have the same meaning assigned to them in the PA, DPS and the Letter of Offer. All other terms and conditions of the Offer shall remain unchanged.

The Acquirer accepts the responsibility for the information contained in this Announcement and also for the obligations of the Acquirer laid down in the SEBI (Substantial Acquisitions of Shares and Takeover) Regulations, 2011 and subsequent amendments made thereof.

A copy of this Post Offer Advertisement will also be available on the SEBI website at www.sebi.gov.in, BSE website at www.bseindia.com and at the Registered Office of the Target Company i.e. 501, Kailas Plaza, V.B. Lane, Ghatkopar East, Mumbai - 400 077.

THIS ANNOUNCEMENT IS ISSUED BY MANAGER TO THE OFFER ON BEHALF OF THE ACQUIRER



ARYAMAN FINANCIAL SERVICES LIMITED
 (CIN No.: L74899DL1994PLC059009)

60, Khatau Building, Akesh Dinesh Modi Marg, Opp. P. J. Towers (BSE Building), Fort, Mumbai - 400 001. Tel: 022 - 6216 6999;
 Website: www.afsl.co.in Email: info@afsl.co.in Contact Person: Mr. Deepak Biyani

Place : Mumbai
 Date : November 03, 2022

Subject Comm.

HAVE A GOOD BUSINESS MORNING!

To book your copy,

SMS reachbs to 57575 or email us at order@bsmail.in

Business Standard

Insight Out

JORBAT SHILLONG EXPRESSWAY LIMITED
 The IL&FS Financial Center, Plot C-22, G Block, Bandra Kurla Complex, Mumbai- 400051
 Tel.: +91 022-26533333, Facsimile: +91 022-26523979,
 E-mail: itnl.projectbids@itnlindia.com, Website: www.itnlindia.com
 CIN: U45203MH2010PLC204456

JSEL/ADM/NEW/22-23/MM Work/01 November 03, 2022

NOTICE INVITING TENDER (NIT)

Jorbat Shillong Expressway Limited intends to invite tender for Execution of Balance Major Maintenance works including Bituminous Overlay by milling of existing road and strengthening with DBM & BC layers at Jorbat Shillong (Barapani) section of NH-40 from Km.0.000 to Km 61.800 in the States of Assam and Meghalaya.

The Bidder may participate as per the given BOQ subject to qualification in eligibility criteria.

Bid documents may be downloaded from the website www.itnlindia.com from November 03, 2022 (11:00 Hrs) to November 21, 2022 (11:00 Hrs). Bid must be submitted on or before November 21, 2022 (18:00 Hrs) to email id: itnl.projectbids@itnlindia.com via soft copy mode as mentioned in RFP.

All the particulars and amendments related to this NIT can be viewed on the above said website. Interested agencies/firms may submit their bids as per eligibility criteria stated in the tender document. All the bids heavy in size can be submitted via link.

Authorized Signatory
 Jorbat Shillong Expressway Limited

மழையில் விழுந்த 19 மரங்கள் உடனடியாக அகற்றம் சென்னையில் 65 இடங்களில் தேங்கிய மழை நீர் மோட்டர் பம்பு மூலம் வெளியேற்றம்

அமைச்சர் நேரு பேட்டி

சென்னை, நவ.3- சென்னையில் மழை காரணமாக 65 இடங்களில் தேங்கிய தண்ணீர் மோட்டர் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டது என்று அமைச்சர் நேரு கூறினார்.

பருவமழை தொடர்பான பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அலுவலர்கள் முழு கண்காணிப்புடன் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 5.11.2022 அன்று மழைக்கால வியாதிகளுக்கான 200 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்படுத்த பொது சுகாதாரத்துறை யுடன் சென்னை மாநகராட்சி இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் அறிவுறுத்தப்பட்டது.

30.09.2022 முதல் 2.11.2022 காலம் 8.30 மணி வரை சென்னையில் சராசரியாக 20.55 செ.மீ. வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளது. அதிக பட்சமாக திரு.வி.க.நகர் பகுதியில் 35.13 செ.மீ. மழை பெய்துள்ளது.

மழையின் காரணமாக விழுந்த 19 மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன.



அகற்றப்பட்டுவிட்டன. 536 மோட்டர் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. மேலும், 156 இடங்களில் மோட்டர் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

மழையின் காரணமாக 65 இடங்களில் தேங்கிய மழைநீர் மோட்டர் பம்புகள் கொண்டு வெளியேற்றப்படுகிறது. மழைநீர் தேக்கம் இல்லை

மாநகராட்சியின் சார்பில் 16 காரங்கப்பாக்கைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 13 காரங்கப்பாக்கைகளில் மழைநீர் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.

மழைநீர் தேக்கும் இலலை மோட்டர் பம்புகள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தாழ்வானபகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்கு 169 நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளன.

மழைநீர் தேக்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்ற மாதிரி அலுவலர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நேரில் ஆய்வு தொடர்ந்து, அமைச்சர்கள் திரு. வி.க.நகர் மண்டலம், ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் வெளியேறுவதையும், வார்டு 67, எஸ். ஆர்.பி. கோயில் தெரு, வார்டு 65, உச்சர்ஸ் கில்லி காலனி, புளியந்தோப்பு, பட்டாளம் டெம்ஸ்லால் சாலை ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் பம்புகள் கொண்டு வெளியேறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்திகழ்வின் போது, மேயர் ஆர். பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ தால் மீனா, முதன்மைச் செயலாளர் கனகாட்சி சிவ பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய மோலாண்டம் இயக்குநர் ஆர்.கிரீலோஷ் குமார், இணை ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாரசாமி, துணை ஆணையாளர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷ்ணு மஹாஜன், டி.சினேகா, எம்.சிவகுரு பிரபாகரன், எஸ். ஜேக் அப்துல் ரஹ்மான், எம். பி.அமித், மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் சுழிவுநீரகற்ற வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டில் தமிழகத்தையே சீரழித்துவிட்டார்கள்; சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும்

சென்னை, நவ.3- அண்ணா திமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (2-ந் தேதி) சென்னை எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி : வட சென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாக உங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறதா? முதலமைச்சர் : வந்திருக்கிறது. அதை அப்போதைக்குப்போது அப்புறப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

கேள்வி : போளமுறை இல்லாத அளவுக்கு தண்ணீர் எங்கேயும் பெரிய அளவில் இல்லை. பதில் : நான் சொல்லக்கூடாது. அதை, நீங்கள் சொல்கிறீர்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி



கேள்வி: திருநல் போன்ற பகுதிகளில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் இருக்கிறது. அதையும் சரி செய்ய... பதில்: அண்ணா திமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக சென்னையை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே சீரழித்து விட்டு

சென்றிருக்கிறார்கள். அதை சரி செய்ய வேண்டுமென்றால், ரொம்ப வருஷம் ஆகும். இருந்தாலும் நாங்கள் ஒன்றரை வருடத்திற்குள் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Advertisement for E-ஏல் அறிவிப்பு (E-auction notice) for M/S அசோக் லேண்ட் லிமிடெட், கான்புரேட்ட அலுவலகம், எண். 1 சந்தர் பட்டேல் ரோடு, கிண்டி, சென்னை. It lists details for the sale of a vehicle.

Advertisement for SHIRAM TRANSPORT FINANCE CO LTD PARANUR Branch, VEHICLE FOR SALE. It includes a table with columns for S.No., Veh.No., Make, Model, and Year, listing three vehicles for sale.

Advertisement for CITY UNION BANK LIMITED, ADMINISTRATIVE OFFICE-SHARES "NARAYANA". It provides contact information for the bank's administrative office.

Advertisement for VEHICLE FOR SALE, featuring a Mahindra Blazo 2013 Cab Chassis. It includes details like engine number, model, and contact information for the seller.

NOTICE FOR LOSS OF SHARE CERTIFICATE(S). A notice from City Union Bank Limited regarding the loss of share certificates and the process for replacement.

Advertisement for W.S. INDUSTRIES (INDIA) LIMITED, providing details about a general meeting and the company's registered office.

Advertisement for Kothari Petrochemicals Ltd, featuring a detailed financial statement table for the period 30.09.2022. The table includes columns for various financial metrics like income, expenses, and assets.

ரெடிங்டன் லிமிடெட் (முன்பு ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட் என அழைக்கப்பட்டது)

பதிவு அலுவலகம் : பிளாக் 3, இரத்தினம், ரெடிங்டன் லாஸ், உள்வட்ட சாலை, மேற்கு சரஸ்வதி நகர், 4வது தெரு, பழநிவாசம், சென்னை 600 091

A large table showing the financial statement of Redington Limited for the year ended 31st March 2022. It includes columns for 'முடிந்த காலாண்டு' (Audited Financial Year) and 'முடிந்த ஆண்டு' (Financial Year), with sub-columns for different quarters.

Advertisement for Redington, providing details about a meeting, contact information, and the company's registered office. It also includes a table with financial data.

Advertisement for IN THE XI SMALL CAUSES COURT AT CHENNAI, listing details for a legal case and the petitioner's information.

A large notice from W.S. Industries (India) Limited regarding a general meeting, including details about the meeting agenda, voting procedures, and the company's financial information.